தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

விஜய, ஐப்பசி 7, திருவள்ளுவர் ஆண்டு – 2044

2013 அக்டோபர் 24, வியாழக்கிழமை

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் **திரு. ப. தனபால்** *அவர்கள் தலைமையில் காலை 10-00 மணியளவில் பேரவை கூடியது.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்:

"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்."

என் குடிமக்களை உயர்த்துவேன் என்று மிகுந்த மன உறுதியுடன் முயற்சி செய்யும் ஒருவருக்குத் தெய்வமே வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வதற்காக அவர்முன் வந்து நிற்கும்.

1. வினாக்கள்—விடைகள்

உடுக்குறியிட்ட வினாக்கள்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினாக்கள்-விடைகள். வினா வரிசை எண் 1, மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.கே. அசோக், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள்.*

1—

தானியங்கி மின் கட்டண வசூல் இயந்திரம்

***19944—திரு. எம்.கே. அசோக்:**

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வேளச்சேரி தொகுதி, திருவான்மியூர், வேளச்சேரி துணை மின் நிலையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் இயந்திரம் (ATPM) *அமைக்க அரசு ஆவன செய்யுமா?*

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. நத்தம் ஆர். விசுவநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) திருவான்மியூர் மற்றும் வேளச்சேரி துணை மின் நிலையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் இயந்திரம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மின் கட்டண வசூல் இயந்திரம் இன்னும் 5 மாதங்களில் நிறுவப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.கே. அசோக் அவர்கள்.*

திரு. எம்.கே. அசோக்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்று இரவு பகல் பாராமல் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம், கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர், பாரதத்தின் வருங்காலப் பிரதமர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)*

தென்சென்னை, வேளச்சேரி தொகுதியில் தானியங்கி மின் கட்டண வசூல் மையம் உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்த மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களுக்கு வேளச்சேரி தொகுதி மக்களின் சார்பில் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, இதனை சென்னைப் பெருநகரிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தும் திட்டம் அரசின் செயற்குறிப்பில் உள்ளதா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள்.*

2013 அக்டோபர் 24]

மாண்புமிகு திரு. நத்தம் ஆர். விசுவநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தானியங்கி மின் கட்டண வசூல் மையங்களை சென்னையில் அமைப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்று மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டிருப்பதன் அடிப்படையில், 100 ATPM தானியங்கி வசூல் மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அதில் 24 ATPM மையங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. சென்னை தவிர, வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் இன்னும் 76 மையங்களில் இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, இன்னும் இதனை அதிகமாக விரிவுபடுத்துவதற்கும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது இயங்கி வருகின்ற 24 தானியங்கி மின் கட்டண வசூல் மையங்கள்மூலம் 32,000 நுகர்வோர்கள் பயன்பெற்று வருகிறார்கள். தானியங்கி மின் கட்டண வசூல் மையங்கள் தவிர, மின் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக நுகர்வோர்களுக்கு இன்னும் பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையிலே இப்போது இணையதளம் மூலமாகவும், வங்கிகள் மூலமாகவும், தபால் அலுவலகங்கள் மூலமாகவும், கைப்பேசி மூலமாகவும்கூட மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதற்காக 18 வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த நுகர்வோர்களில் ஏறத்தாழ 14 சதவிகிதம் நுகர்வோர்கள் இந்த வசதிகளைப் பெற்று வருகிறார்கள். இந்த வசதியினைப் பெறும் 14 சதவிகித நுகர்வோரை 50 சதவிகித அளவுக்குக் கூடுதலாக்க, இப்படிப்பட்ட எளிமையான முறையில் பணம் கட்டுகின்ற மையங்கள் அமைக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டுமென்று மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டதன் பேரில், இப்பொழுது பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னது போல, அவருடைய தொகுதியிலே உள்ள திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள் தவிர, சென்னையில், தில்லை கங்கா நகர் துணை மின் நிலைய வளாகம் மற்றும் பெசன்ட் நகர் துணை மின் நிலைய வளாகங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் மையங்கள் நிறுவுகின்ற பணிகளும்

இப்போது நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளும் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் முடிவடைய இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, சென்னையிலே மட்டுமல்லாமல், மற்ற மாநகரப் பகுதிகளுக்கும் இந்தத் தானியங்கி மின் கட்டண வசூல் மையங்கள் விரிவுபடுத்தப்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

முற்பகல் 10-05

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.கே. அசோக் அவர்கள்.*

திரு. எம்.கே. அசோக்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பதிலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 2, மாண்புமிகு உறுப்பினர் திரு. கு. லிங்கமுத்து, மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள்.*

2—

பாதுகாக்கப்பட்ட குடிநீர்

***14651—திரு. கு. லிங்கமுத்து:**

மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) குடியாத்தம் தொகுதி, பேரணாம்பட்டு நகரத்திற்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. கே.பி. முனுசாமி, நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்கள் அனுமதியுடன் திருத்திய விடையை அளிக்கிறேன்.*